



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

2443/14 - 2025 ජුනි මස 30 වැනි සඳුදා - 2025.06.30

2443/14 ஆம் இலக்கம் - 2025 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆந் திகதி திங்கட்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

ச.வ.- பி. 15/2024

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம்

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் பிரிவுகள் 19, 20, 21, 22 மற்றும் 23 உடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் பிரிவு 35 மற்றும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 44 இன் பந்தி (3) இன் காப்புவாசகம் என்பவற்றின் கீழ், பொதுத் தனிசு ஒருங்கிணைத்தற் குழுவின் விதப்புரையின் மீது, சனாதிபதியால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

அநுர குமார திசாநாயக்க,
சனாதிபதி.

கொழும்பு,
2025, யூன் 30.

ஒழுங்குவிதிகள்

- இவ்வொழுங்குவிதிகள் 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க, பொதுத் தனிசு முகாமைத்துவ ஒழுங்குவிதிகள் எனக் எடுத்துக் காட்டப்படலாடலாம்.
- கடன் உத்தரவாத உடன்படிக்கைக்கான விண்ணப்பம் ஒன்றைச் செய்வதற்கு உட்கருதுகின்ற உருவகம் ஒன்று (இதனகத்துப் பின்னர் "அலுவலகம்" எனக் குறிப்பீடு செய்யப்படும்) பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்திற்கு பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும் :-



- (அ) கடந்த மூன்று ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிசார் கூற்று கடந்த உடன் ஆண்டுகான கணக்காய்வு பூர்த்தி செய்யப்பட்டிராதவிடத்து, கடந்த உடன் நிதியாண்டுக்கான கணக்காய்வு செய்யப்படாத நிதிசார் கூற்று;
- (ஆ) மிக அண்மைய இடைக்கால நிதிசார் கூற்றுகள்;
- (இ) ஏற்புடையற்பாலதான தகுதிவாய்ந்த அதிகாரியினால் அங்கீகரிக்கப்பட்ட அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான வணிகத் திட்டங்கள், முக்கிய நிதிசார் மற்றும் நிதி சாராத இலக்குகள்;
- (ஈ) கோரிக்கையின் அடிப்படையில் கடன்பெறும் முழு காலத்திற்கும் தனிசுச் சேவை கணிப்புகள்;
- (உ) கோரிக்கையின் அடிப்படையில் கடன்பெற்ற முழு காலத்திற்கும் உருவகம் மற்றும் கருத்திட்டத்தின் பணவோட்ட கணிப்புகள்;
- (ஊ) நிலுவையிலுள்ள தனிசு இருப்பின் விரிவான விளக்கம் (உத்தரவாதம் அளிக்கப்பட்ட, உத்தரவாதமளிக்கப்படாத மற்றும் கடன் மீது, நாணயத்தின் மூலம் கடன் கொடுநரின் மூலம்);
- (எ) ஒவ்வொரு நிலுவையிலுள்ள தனிசின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் (முதிர்வு மற்றும் வட்டி விகிதம் உட்பட);
- (ஏ) ஏற்புடையற்பாலதான தகுதிவாய்ந்த அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டுக் கருத்திட்டத்தின் சாத்தியக்கூற்று ஆய்வறிக்கை;
- (ஐ) கோரிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு, கருத்திட்டக் கணக்கைத் திறந்தும் மற்றும் தனிசுக் கொடுப்பனவுகளைச் செய்வதற்காக கருத்திட்டக் கணக்கைப் பயன்படுத்துவதற்கு விண்ணப்பதாரரின் அர்ப்பணிப்பு;
- (ஒ) ஏற்புடையற்பாலதாயின், விண்ணப்பத்திற்கான சபைத் தீர்மானம்;
- (ஓ) இயைபான அமைச்சரவை குறிப்பறிக்கையும் அதன் அங்கீகாரமும்; அத்துடன்
- (ஔ) கடன் மற்றும் நாணய இடர் மதிப்பீட்டினை நடாத்துவதற்கு அலுவலகத்தால் அவசியமெனக் கருதப்படக்கூடிய வேறு எவையேனும் தகவல்கள்.

3. ஏற்புடையற்பாலதான உச்சவரம்பானது, 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் பிரிவு 17 இல் குறித்துரைக்கப்பட்ட உத்தரவாத வரையறையாகும்.
4. அலுவலகமானது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சிறந்த செய்முறையின் அடிப்படை மீதான கடன் இடர் மதிப்பீட்டு முறைமையொன்றைப் பயன்படுத்துவதன் மூலம், கடன் உத்தரவாதிகளின் கடன் இடரினை மதிப்பீடு செய்தல் வேண்டும்.
5. உத்தரவாதக் கட்டணங்கள், உடன்படிக்கையின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட தனிசின் மொத்த ஒப்பந்தத் தொகை அல்லது நிலுவைத் தொகையின் நூற்றுவிதமாக அமையப்படுதல் வேண்டும். அத்தகைய நூற்றுவிதமானது உத்தரவாதங்களிலிருந்து அரசாங்கத்திற்கு எதிர்பார்க்கப்படும் இழப்புகளை மேவுகின்றதான அலுவலகத்தினால் மதிப்பிடப்பட்ட கடன் இடர் மீதான அடிப்படையில் தீர்மானிக்கப்படுதல் வேண்டுமென்பதுடன் அது திரட்டு நிதியத்துக்கு வரவு வைக்கப்படுதலும் வேண்டும்.
6. ஏதேனும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கி அல்லது இலங்கையின் இயைபான சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதிசார் கம்பனியொன்று பயனாளியின் கருத்திட்டக் கணக்கை நடாத்தும் நோக்கத்துக்காக நிதி நிறுவனமொன்றாக சேவையாற்றுவதற்கு தகவுடையதாதல் வேண்டும்.
7. அலுவலகம் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ள கடன் உத்தரவாத உடன்படிக்கை வரைவைத் தயாரித்து அமைச்சருடன் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்:-

(அ) உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை;

(ஆ) கடன் உத்தரவாதங்களுக்கான கட்டணங்கள்;

(இ) கடன் உத்தரவாதத்தின் கீழ் செலுத்தப்பட்ட எவையேனும் தொகைகளுக்கு நட்ளோத்தரவாதமளிக்க கோரப்படின் மற்றும் எவையேனும் தகவல்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு தேவைப்படின், பயனாளியினுடைய உடன்படிக்கை ;

- (ஈ) உடன்படிக்கையிலுள்ள தனிசு கொடுப்பனவு திட்டத்துக்கிணங்க தனிசு சேவைக் கொடுப்பனவுகளைச் செய்தல், கடன்களின் நியதி நிபந்தனைகளை ஈடுசெய்தல், கோரப்படி உத்தரவாதமொன்றின் கீழ் அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட ஏதேனும் தொகையை மீளச் செலுத்துதல், ஏற்புடையற்பாலதாயின், தண்ட வட்டியை செலுத்துதல் என்பவற்றுக்கான பயனாளியினுடைய உடன்படிக்கை;
- (உ) இசைந்தொழுகுதலை உறுதிசெய்தல், (நிதி மீளப் பெறும் ஆவணங்களின் கணக்கு மீதியைக் கண்காணித்தல் மற்றும் அமைச்சுக்கு அறிக்கையிடல் உட்பட), கருத்திட்டக் கணக்கை நடாத்தக்கூடியதான வங்கியின் பெயர் மற்றும் அதன் எதிர்பார்க்கப்படும் பணிகள் பயனாளி மாகாண சபை அல்லது உள்ளூர் அதிகார சபையாக இருக்கின்றவிடத்து, கருத்திட்டக் கணக்கைத் திறப்பதற்கு தேவைப்படுத்தப்படுதலாகாது; அத்துடன்
- (ஊ) சட்டத்தின் பிரிவு 23 இற்கான அறிக்கையிடல் தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுகுவதற்கான பயனாளியினுடைய உடன்படிக்கை.

8. கடன் வழங்குவதற்கு விண்ணப்பத்தினைச் செய்வதற்கு உட்கருதுகின்ற உருவகம் ஒன்று பின்வருவனவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்:-

- (அ) கடந்த மூன்று ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட ஆண்டிறுதி நிதிசார் கூற்றுகள்; கடந்த உடன் ஆண்டுக்கான கணக்காய்வு பூர்த்திசெய்யப்பட்டிராதவிடத்து, கடந்த உடன் நிதியாண்டுக்கான கணக்காய்வு செய்யப்படாத நிதிசார் கூற்று;
- (ஆ) மிக அண்மித்த இடைக்கால நிதிசார் கூற்றுகள்;
- (இ) கோரிக்கையின் அடிப்படையில் கடன் வாங்கும் முழு காலத்திற்கும் தனிசு சேவை கணிப்புகள்;
- (ஈ) ஏற்புடையற்பாலதான தகுதிவாய்ந்த அதிகாரியினால் அங்கீகரிக்கப்பட்ட அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான வணிகத் திட்டங்கள், முக்கிய நிதிசார் மற்றும் நிதி சாராத இலக்குகள்;
- (உ) கோரிக்கையின் அடிப்படையில் கடன் பெற்ற முழு காலத்திற்கும் உருவகத்தின் மற்றும் கருத்திட்டத்தின் பணவோட்டக் கணிப்புகள்;
- (ஊ) நிலுவையிலுள்ள தனிசுப் பங்குத் தொகுதிகளின் விரிவான விளக்கம் (உத்தரவாதம் அளிக்கப்பட்ட, உத்தரவாதமளிக்கப்படாத மற்றும் கடன் வழங்கப்பட்ட, நாணயத்தின் மூலம், கடன் கொடுநரின் மூலம்);
- (எ) ஒவ்வொரு நிலுவையிலுள்ள தனிசினதும் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் (முதிர்வு மற்றும் வட்டி வீதம் உட்பட);
- (ஏ) ஏற்புடையற்பாலதான தகுதிவாய்ந்த அதிகாரியினால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டுக் கருத்திட்டத்தின் சாத்தியக்கூற்று ஆய்வறிக்கை;
- (ஐ) ஏற்புடையற்பாலதாயின் கோரிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு, கருத்திட்டக் கணக்கைத் திறப்பதற்கும் மற்றும் தனிசுக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் கருத்திட்டக் கணக்கைப் பயன்படுத்துவதற்கும் விண்ணப்பகாரரின் அர்ப்பணிப்பு;
- (ஒ) ஏற்புடையற்பாலதாயின், விண்ணப்பத்திற்கான சபைத் தீர்மானம்;
- (ஓ) இயைபான அமைச்சரவை குறிப்பறிக்கை மற்றும் அதன் அங்கீகாரம்; அத்துடன்
- (ஒள) கடன் மற்றும் நாணய இடர் மதிப்பீட்டினை நடாத்துவதற்கு அலுவலகத்தினால் அவசியமெனக் கருதப்படக் கூடியவாறான வேறு எவையேனும் தகவல்கள்.

9. கடன் வழங்குகை பகிரங்க தனிசு குறைக்கப்பட்டதான மற்றும் நிலைபெறுதகு மட்டத்தில் பேணப்பட்டதான 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க, பகிரங்க தனிசு நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 13 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இசைவாக வழங்கப்படுதல் வேண்டும்.

10. அலுவலகம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட ஏற்றங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சிறந்த செய்முறைகளின் அடிப்படையின் மீதான கடன் இடர் மதிப்பீட்டு முறைமையைப் பயன்படுத்துவதன் மூலம் கடன் வழங்குதலின் கடன் இடரினை மதிப்பீடு செய்தல் வேண்டும்.

4A

I கொட்ப : (I) சேடய - இ லங்கை ப்ரபாகாந்திக ஸலாபலாடி ப்னர்பலே டி வி லெஹ டுபி ப்னய - 2025.06.30

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2025.06.30

11. அலுவலகம் நிதியளிப்பு ஆகுசெலவு, நாணய இடர் மற்றும் பயனாளிகளுடன் இணைந்த கடன் இடர் என்பவற்றை மேலுவதற்கு மூல கடன் வட்டி வீதத்துக்கு மேலாக, மேலதிக கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கு கடன் வழங்கும் பயனாளிகளைத் தேவைப்படுத்தல் வேண்டும்.கட்டுப்பணம் திரட்டு நிதியத்துக்கு வரவு வைக்கப்படுதல் வேண்டும்.
12. ஏதேனும் உரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கி அல்லது இலங்கையின் இயைபான சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்று பயனாளியின் கருத்திட்டக் கணக்கை நடாத்துகின்ற நோக்கத்துக்காக நிதிசார் நிறுவனமொன்றாக சேவையாற்றுவதற்கு தகவுடையதாதல் வேண்டும்.
13. அலுவலகம் பின்வருவனவற்றை உள்ளடக்கிய கடன் வழங்கும் உடன்படிக்கை வரைவைத் தயாரித்தல் வேண்டும்: -
 - (அ) கடன் வழங்கும் தொகை;
 - (ஆ) கடன் வழங்குவதற்கான கட்டுப்பணம் ;
 - (இ) வட்டி வீதம் உட்பட துணை கடன் உடன்படிக்கையின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள்;
 - (ஈ) (நிதி மீளப்பெறும் ஆவணங்களின் இசைந்தொழுகுதலை உறுதி செய்தல், கணக்கு மீதியைக் கண்காணித்தல் மற்றும் அமைச்சிற்கு அறிக்கையிடல் உட்பட) கருத்திட்டக் கணக்கை நடாத்தும் வங்கியின் பெயர் மற்றும் அதன் எதிர்பார்க்கப்படும் பணிகள், பயனாளி மாகாண சபை அல்லது உள்ளூர் அதிகார சபையாக இருக்குமிடத்து, கருத்திட்டக் கணக்கை திறப்பதற்கு தேவைப்படுத்தப்படுதலாகாது; அத்துடன்
 - (உ) சட்டத்தின் 23 ஆம் பிரிவுக்கிணங்க அறிக்கையிடல் தேவைபாடுகளுக்கு இணங்கியொழுகுவதற்கு பயனாளியின் உடன்படிக்கை.
14. கருத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட ஆகுசெலவு ரூபா பத்து மில்லியனை விட கூடுதலாக உள்ளவிடத்து, வழங்குநரின் கடன் உடன்படிக்கை அலுவலகத்தின் நோக்கெல்லையின் கீழ் வருதல் வேண்டும்.
15. அத்தகைய ஒவ்வொரு கருத்திட்டமும் 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க, பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டதான பகிரங்க முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
16. நிதிக் குத்தகை உடன்படிக்கையின் குத்தகைக் காலம் ஒரு ஆண்டினை விட கூடுதலாக இருக்குமிடத்து, நிதி குத்தகை உடன்படிக்கை பகிரங்க தனிசு முகாமைத்துவ அலுவலகத்தின் நோக்கெல்லையின் கீழ் வருதல் வேண்டும்.
17. இவ்வொழுங்குவிதிகளில் -
 - "சட்டம்" என்பது, 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் என்று பொருளாகும்;
 - "ஏற்புடையற்பாலதான உச்சவரம்பு" என்பது, 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தில் விதிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளதான உத்தரவாத வரையறை என்று பொருளாகும்; அத்துடன்
 - "தகுதிவாய்ந்த அதிகாரி" என்பது, முடிபுகளை எடுப்பதற்கு, ஒழுங்குவிதிகளை வலுவுறுத்துவதற்கு அல்லது ஒரு உருவகத்தின் தொழிற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு அதிகாரம், நிபுணத்துவம் அல்லது பெயர்குறிக்கப்பட்ட பொறுப்பைக் கொண்டுள்ளதான உத்தியோகப்பூர்வ குழு, ஒழுங்கமைப்பு அல்லது முகவராண்மை என்று பொருளாகும்.

EOG 07 - 0001